



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

மீன்பிடி படகு காப்புறுதிப் பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சுருக்க சாராம்சமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணைமையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி காப்பீட்டு வகை

மீன்பிடிப் படகு காப்புறுதிப் பத்திரமானது, (உண்மையான - முற்றாக அல்லது திருத்தப்பட முடியாதளவு அல்லது கட்டமைப்பு நாசமுற்று - மீட்டுதல் அல்லது திருத்தற் செலவு, காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதியை விடவும் விஞ்சுகின்ற அல்லது பொருளாதார ரீதியில் சாத்தியமற்ற) காப்புறுதி செய்யப்பட்ட மீன்பிடிப் படகின் முழு இழப்பையும் காப்புறுதிக் காலத்தின் போது காப்பீடு செய்கின்றது.

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது)

கடுங்காலநிலை, புயல், மின்னல், தத்தலித்தல், களவு (பலாத்தாரமாகவும் வன்முறையாகவும்), சுனாமி, தீ (வன்மமாகவன்று), நிலநடுக்கம், வெடித்தல், எரிமலை வெடித்தல் அல்லது வாகனங்களுடன், படகு தரிப்பிடம், துறைமுக உபகரணங்கள், கட்டமைப்புக்கள் அல்லது மற்றைய கலன்களுடன் மோதுதல் உட்பட குறிப்பான சம்வங்கினால் எழக்கூடிய முழு இழப்பு அல்லது கட்டமைப்பு சேதம் என்பவற்றுக்கு முழுக் காப்பீடு வழங்கும்.

- கடலிலும், துறைமுகத்திலும், தரிப்பிடத்திலும் படகின் உடற்பகுதி காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.
- படகு கடலில் இருக்கும் போது மாத்திரம் இயந்திரம் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கான மேலதிக பொறுப்பு - காப்புறுதி செய்யப்பட்ட படகில் மீன்பிடி நடவடிக்கையின் போது பணியாளர்களுக்கு ஏற்படும் மரணம் அல்லது காயங்களுக்கு மேலதிக காப்பீடு வழங்கப்படுகின்றது.

3. விடுகைகளின் தொகுப்பு

- 3.1 **போர் மக்கள் அமைதியின்மை** – போர், மோதல்கள், கடற்கொள்ளை, கிளர்ச்சி அல்லது அவை தொடர்பான செயற்பாடுகள் (மேலதிக காப்புறுதிக் கட்டணமொன்று செலுத்தப்படுவதன் பேரில், தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு காப்பீடு கொள்வனவு செய்யப்படலாம்.
- 3.2 **அரசு செயற்பாடுகள்** – சட்ட விதிகளின் கீழ் இராணுவ பயன்பாட்டுக்காக அரசினால் கையேற்றல், சொத்து பறிமுதல் செய்யப்படுதல் அல்லது தடுத்து வைத்தல் என்பவற்றினால் விளையும் இழப்புகள்.
- 3.3 **கருத்தொன்றிய மீறல்கள்**
- 3.4 **மறைமுக இழப்புக்கள்** – விளைவாந்தன்மையான இழப்புக்கள் காப்பீடு செய்யப்படுவது இல்லை.
- 3.5 **வேறேதும் காப்புறுதி** – வேறு காப்புறுதி பத்திரத்திரங்களினால் காப்பீடு செய்யப்படும் கோரிக்கைகள் நீங்கலாக.
- 3.6 **குறிப்பான பொருட்களும் குறைபாடுகளும்** – நிலையான உபகரணங்கள், மீன்பிடி உபகரணங்கள், படகின் உடற்பகுதியில் அல்லது இயந்திரத்தில் மறைந்துள்ள குறைபாடுகளின் விளைவான இழப்புக்கள் என்பன அட்டவணையில் குறிக்கப்பட்டிருக்காத விடில் நீக்கப்பட்டுள்ளன.
- 3.7 **இயந்திரமும் அழிவுக் காப்பும்** – இயந்திர செயலிழப்பு, அழிவுக் காப்பு செலவினங்கள் மற்றும் இயந்திர செயலிழப்பு காரணமாக இலங்கை கடற்பிரதேசத்துக்கு அப்பால் அடித்துச் செல்லல் என்பன காப்பீடு செய்யப்படுவதில்லை.
- 3.8 **இழுத்துச் செல்லலும் அனுமதியளித்தலும்** – செல்லுபடியான அனுமதிப்பத்திரமின்றி சர்வதேச கடலில் (ஆபத்திலல்லாது) இழுத்துச் செல்லலும், இழப்புக்களும் மற்றும் வர்த்தக வரையறைகளை மீறலும் நீக்கப்படுகின்றன.
- 3.9 **இயந்திரம் கலட்டப்படுதல்** – மற்றொரு கலத்துடன் அல்லது நிலையான அல்லது மிதக்கும் பொருளுடன் மோதுவதனால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் அல்லாது செயற்பாட்டின் போது கலட்டி வைக்கப்பட்ட இயந்திரங்கள். காப்பீடு செய்யப்பட்டதில்லை.
- 3.10 **மின்காந்த ஆயுதங்கள் விடுகை** – அணு, காதிரியக்க அல்லது மின்காந்த ஆயுதங்கள் அல்லது ஊறு விளைவிக்கத் தக்க பொருட்கள் என்பன சம்பந்தப்பட்ட பொருட்கள்.
- 3.11 **தடை வரையறையும் விடுகையும்** – ஐக்கிய நாடுகள் சபையினால் அல்லது ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஐக்கிய இராச்சியம் அல்லது ஐக்கிய அமெரிக்க இராச்சியம் என்பவற்றின் சட்டங்களை அல்லது கட்டுப்பாடுகளை மீறக் கூடிய ஏதும் கோரிக்கைகளை காப்பீடு செய்தல் அல்லது பயன்பாடுகள் வழங்கப்படுவதல்.

- 4.1 **படகை பராமரித்தல்** - இழப்பை அல்லது சேதத்தை தவிர்க்கும் வகையில் படகையும் உபகரணங்களையும் நன்னிலையில் வைத்திருத்தல்.
- 4.2 **நேர கால அறிவித்தல்** - இழப்புகளையும் சேதங்களையும் காப்புறுதி வழங்குனருக்கு உடனடியாக அறிவிக்கவும், இல்லாவிடில் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
- 4.3 **விபத்து விபரங்கள்** - காப்புறுதி வழங்குனரினால் கோரப்படும் விபத்துக்களின் முழு விபரங்களையும் சாட்சியங்களையும் வழங்கவும்.
- 4.4 **முறைகேடான கோரிக்கைகள்** - முறைகேடான செயற்பாடு காப்புறுதிப் பத்திரத்தை செல்லுபடியற்றதாக்குவதுடன், கோரிக்கைகள் எதுவும் செலுத்தப்பட மாட்டா.
- 4.5 **சச்சரவு தீர்வு** - சச்சரவுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவும். தீர்க்கப்படாத சச்சரவுகள், குறைகோள் ஆணையாளரிடமோ அல்லது நடுவர் தீர்ப்புக்கோ கொண்டு செல்லப்படலாம்.
- 4.6 **காப்புறுதிப் பத்திரத்தை கைமாற்றல்** - மற்றவருக்கு கைமாற்றலும் சாட்டுதலும் செல்லுபடியாவதற்கு, எழுத்து மூல அங்கீகாரம் அவசியமாகின்றது.
- 4.7 **படகு உரித்துரிமை மாற்றம்** - காப்புறுதி வழங்குனர் தொடர்வதற்கு உடன்பட்டால் அன்றி, படகு விற்பனை செய்யப்பட்டதும் காப்புறுதிப் பத்திரம் முடிவுறும். கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்காத விடத்து, குறுகிய கால அடிப்படையில் கட்டண மீளளித்தல் அனுமதிக்கப்படும்.
- 4.8 **காப்புறுதி பத்திர இணக்கம்** - எல்லா நியதிகளையும் பின்பற்றலும், சரியான தகவல்களை வழங்குவதும், கோரிக்கைகளுக்கு அத்தியாவசியமாகும்.
- 4.9 **காப்பீடு நீடிப்பு** - காப்புறுதி பத்திரம் முடிவடையும் நிலையில் படகு கடலில் இருக்குமாயின், படகு அதனிடத்தை வந்தடையும் வரை, காப்பீட்டை நீடிக்கலாம். இது, காப்புறுதி வழங்குனருக்கு முன்னறிவித்தல் வழங்குவதையும், மேலதிக காப்புறுதிக் கட்டணமொன்றுக்கு இணங்குவதினதும் பேரிலாகும்.
- 4.10 **காப்புறுதிப் பத்திரம் இரத்தாக்கல்** -
- **காப்புறுதி வழங்குனரினால்** - 7 நாட்கள் அறிவிப்புடன், விகிதாசார காப்புறுதிக் கட்டண மீளளிப்பு.
 - **காப்புறுதிப் பெறுநரினால்** - 7 நாட்கள் அறிவிப்புடன், கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்காத விடத்து, குறுகிய கால விகிதாசாரத்தின் அடிப்படையில் மீளளிப்பு.
 - **காப்பீட்டு நியதிகள்** செல்லுபடியற்றதாகும் அளவிற்கு, மீளளிப்பு குறையும். (உ+ம். 8 மாதங்களுக்குப் பிறகு மீளளித்தல் இல்லை).
- விபரங்களுக்கு தயவு செய்து காப்புறுதிப் பத்திரத்தை பார்க்கவும்.**

பணியாளர்கள் பொறுப்பு சம்பந்தமான நிபந்தனைகள்

- 16 – 60 க்கும் இடைப்பட்ட வயதினரையே காப்பீடு செய்யும்.
- சுய ஊறு விளைவித்தல், தற்கொலை, போதை வஸ்த்துக்கள் அல்லது மதுபானம் என்பவற்றுக்கு காப்பீடு இல்லை.
- நட்டாடு, பணியாளர்களுக்கு நேரடியாக அல்லது அவர்களின் சட்டரீதியான சொந்த பிரதிநிதிக்ே செலுத்தப்படும்.

உத்தரவாதங்கள் – உத்தரவாதங்கள் பின்பற்றப்படா விட்டால், கோரிக்கைகள் அனுமதிக்கப்பட மாட்டா.

- படகு கடலில் செல்தகுதி உடையதாயிருப்பதோடு, பணியாளர்கள் அனுபவமுடையோராகவும், அதனை பாதுகாப்பாக இயக்கக் கூடியோராகவும் இருத்தல் வேண்டும்.
- உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளின்படி, சீரற்ற காலநிலையில் படகு செயற்படுத்தப் படக் கூடாது.
- படகின் இயந்திரம் நேர காலத்துக்கு பராமரிக்கப்படுவதோடு, பராமரிப்பு பதிவுகள் பேணப்பட வேண்டும்.
- வழிச்செலுத்தல் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் எந்நேரமும் படகில் இருத்தல் வேண்டும்.

5. தவணைக் கட்டணம் செலுத்தும் முறை

வருடாந்த காப்புறுதிக் கட்டணத்தை தொடக்கத்திலேயே முழுமையாகச் செலுத்த வேண்டும்.

6. வெளிப்படுத்தல் கடப்பாடுகள்

விலை மனுவை பெற்றுக் கொள்ளும் போதும், காப்புறுதி ஒப்பந்தத்தை செய்யும் போதும், மேலும் காப்புறுதிப் பத்திர காலத்தின் போதும் முக்கிய தகவல்களை சம்பூரணமாகவும், வெளிப்படையாகவும் காப்புறுதி வழங்குனருக்கு வெளிப்படுத்த வேண்டியது காப்புறுதி பெறுநர், அவரது முகவர் அல்லது காப்புறுதி தரகரின் கடப்பாடாகும்.

7. சேதம் அல்லது இழப்பின் போது அறிவுறுத்தல்கள்

(மீன்பிடி படகு காப்புறுதிப் பத்திரத்தின் 5 ஆம் பக்கத்தின் கடைசிப் பத்தியை உசாவவும்)

- உடனடியாக அறிவிக்கவும் – 24 மணித்தியாலங்களுக்குள் தொ.பே. இல. +94 11 2428428 இல் பயார் பஸ்ட்டுக்கு அறிவிக்கவும்.
- கோரப்படும் ஆவணங்களை வழங்கவும் – கோரிக்கைப் படிவம், பொலிஸ் வாக்குமூலம் மற்றும் பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

அளவைகளுக்கு ஒத்துழைக்கவும் – அளவைகள் / விசாரணைகளில் ஒத்துழைப்பதோடு, தகவல்களையும் நபர்களையும் அனுகுவதற்கு அனுமதிக்கவும். மேலதிக ஆவணங்கள் கோரப்படலாம்.

எம்முடன் தொடர்பு கொள்ளவும்

✉ nonmotorclaimsteam@fairfirst.lk

☎ +94 11 2428618

உடனே செயல்படவும். சீக்கிர தீர்வுக்காக ஆவணங்களை சீராக வைத்திருக்கவும்.

8. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 – பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் –

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ – info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 – (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் –

- இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircs.gov.lk | 🌐 www.ircs.gov.lk

- காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

9. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் –

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

குறிப்பு – பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளைப் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.